

# **Archean Chemical Industries Limited**

## 05<sup>th</sup> July 2023

BSE Limited
Listing Operations
Phiroze Jeejeebhoy Towers Dalal Street
Mumbai-400001
Scrip Code- 543657

National Stock Exchange of India Limited Exchange Plaza Bandra-Kurla Complex, Bandra (E) Mumbai-400051 Symbol-ACI

Dear Sir/Madam,

Subject: Newspaper Advertisement-Disclosure under Regulation 30 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('SEBI Listing Regulations')

Pursuant to Regulation 30 of Listing Regulations, please find enclosed newspaper copies of notices given to shareholders in accordance with applicable provisions of the SEBI Listing Regulations and the Companies Act, 2013 read with Rules made thereunder, inter alia, informing them about 14th Annual General Meeting of the Company and details relating to e-voting facility. The notice was published in Business Standard (English) and Makkal Kural (Tamil edition) today i.e 5th July 2023.

The above information shall be made available on the website of the Company at <a href="https://www.archeanchemicals.com">www.archeanchemicals.com</a>.

Kindly take the same on record and disseminate to the public at large.

Thanking you

Yours faithfully

For Archean Chemical Industries Limited

G Arunmozhi Company Secretary & Compliance Officer M. No. A-18119

Enc: as above

### **ZF Commercial Vehicle Control Systems India Limited** (Formerly known as WABCO INDIA Limited)

CIN: L34103TN2004PLC054667 Registered Office : Plot No.3 (SP), III Main Road, Ambattur Industrial Estate, Chennai 600 058 Phone: 044-4224 2000, Fax: 044-4224 2009 Email: cvcs.info.india@zf.com; Website : www.zf.con

### **Notice to the Members of the** 19th Annual General Meeting

Dear Member(s) The 19th Annual General Meeting (AGM) of the shareholders of the Company is scheduled to be held on **Thursday**, **July 27**, **2023 at 3.00 P.M.** (IST) through Video Conference ('VC')/Other Audio Visual Means ('OAVM') without the physical presence of the Members at a common venue in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 in line with the General Circular Nos.10/2022 dated December 28, 2022 read with Circular Nos. 3/2022 dated May 5, 2022, 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5 2020, 22/2020 dated June 15, 2020, 33/2020 dated September 28, 2020, 39/2020 dated December 31, 2020, 02/2021 dated January 13, 2021, 10/2021 dated June 23, 2021 19/2021 dated December 8, 2021 and 21/2021 dated December 14,2021 (collectively referred to as "MCA Circulars") and Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIRJP/2021/11 dated January 15,2021

issued by the Securities and Exchange Board of India ("SEBI"). The Notice calling the 19th AGM (Notice) and the Annual Report for the financial vear 2022-2023 (Annual Report) will be sent only by e-mail to all those members, whose email addresses are registered with the Company or with their respective Depository Participants (Depository), in accordance with the above referred MCA Circulars and the SEBI Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022. Members can join and participate in the 19th AGM through VC / OAVM facility only. The Instructions for joining the 19th AGM and the manner of participation in the remote electronic voting or casting vote through the electronic voting system including registration as a speaker during the 19" AGM are provided in the Notice. Members participating through the VC OAVM facility shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013. The Notice and the Annual Report will also be available on the website of the Company, https://www.zf.com/mobile/en/company/investor relations/zf\_cv\_india\_investor\_relations/zf\_cv\_india\_ir.html and websites of the Stock Exchanges i.e. BSE Limited and National stock Exchange of India Limited a www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of NSDL https://www.evoting.nsdl.com.

Members holding shares in physical / demat form who have not registered their e-mail obtain the Notice of the 19th AGM, Annual Report and / or login details for joining the 19th AGM through VC / OAVM facility including e-voting, by sending scanned copy of the following documents to Integrated Registry Management Services Private Limited, the Registrar & Share Transfer Agents of the Company by e-mail at srirams@integratedindia.in with a copy to the Company cvcs.info.india@zf.com

- a. A signed request letter mentioning your name, folio number and complete address (Incase shares are held in physical form) [or] a copy of consolidated demat account statement (In case shares are held in demat form);
- b. Scanned copy of share certificate (both sides); and
- c. Self-attested scanned copy of the PAN Card (or) AADHAR Card.

Members holding shares in physical form who have not updated their mandate for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means ('Electronic Bank Mandate') can register their Electronic Bank Mandate to receive dividends directly into their bank account electronically, by sending the following details / document in addition to the documents to Integrate Registry Management Services Private Limited, the Registrar & Share Transfer Agents of the Company by e-mail at srirams@integratedindia.in with a copy to the Company at cvcs.info.india@zf.com:

- a. Name and Branch of Bank in which dividend is to be received and Bank Account type: b. Bank Account Number allotted by your bank after implementation of Core Banking
- c. 11 digit IFSC Code; and
- d. Self-attested scanned copy of cancelled cheque leaf bearing the name of the first holder, incase shares are held jointly.

Members holding shares in demat form are requested to update their Electronic Bank Mandate with their Depository.

The above information is being issued for the information and behalf of all the Members of the Company and is in compliance with the MCA Circulars and SEBI circulars as stared

For ZF Commercial Vehicle Control Systems India Limited (Formerly known as WABCO INDIA Limited) Place: Chennai Muthulakshmi M Company Secretary

Date : 4th July 2023



CIN: L29224TN1954PLC000318 Registered Office: 'Parry House' No. 43, Moore Street, Chennai - 600 001 Tel: +91-44-30006161; Fax: +91-44-30006149

Email: investorservices@cumi.murugappa.com; Website: www.cumi-murugappa.com

### **NOTICE TO MEMBERS**

Members are requested to note that the 69th Annual General Meeting ('AGM') of Carborundum Universal Limited ("the Company") is scheduled to be held through Video Conferencing ('VC') or Other Audio Visual Means ('OAVM') on Wednesday, August 2, 2023 at 3.00 P.M. IST pursuant to the provisions of the Companies Act, 2013 read with the Rules made thereunder, the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the relevant circulars issued by the Ministry of Corporate Affairs and the Securities and Exchange Board of India ('SEBI') from time to time to transact the businesses set forth in the

The Notice of the 69th AGM, Annual Report and other reports/documents ('AGM documents') will be sent through electronic mode only to such Members whose e-mail addresses are registered with their respective Depository Participants ('DPs'), in case shares are held in dematerialised form or the Company's Registrar and Share Transfer Agent ('RTA') viz. M/s. KFin Technologies Limited in case shares are held in physical mode. However, in line with SEBI Circular dated January 5, 2023, hard copy of AGM documents will be sent to those Members who specifically request for the same. In respect to the receipt of hard copy of AGM documents, Members are requested to drop an e-mail to einward.ris@kfintech.com or investorservices@cumi.murugappa.com, duly quoting their Folio details/client ID.

The AGM documents would be made available on the websites of the Company i.e. www.cumi-murugappa.com, the Stock Exchanges viz., BSE Limited at www.bseindia.com, National Stock Exchange of India Limited at www.nseindia.com and the RTA at https://evoting.kfintech.com/.

SEBI vide circulars dated March 16, 2023 and November 03, 2021 has made it mandatory for holders of physical securities to furnish their PAN, email address, mobile number, bank account details and also to either register or declare opt out for nomination facility against the shares held in the Company. Members holding shares in physical mode who have not registered their e-mail addresses with the Company/RTA are requested to furnish Form ISR-1 for updation of KYC details including e-mail address, a signed copy of the request letter mentioning their e-mail address, mobile number along with self-attested copies of PAN, proof of address and copy of certificate(s) to the Company/RTA by way of 'In Person Verification' (IPV) or by Post to M/s. KFin Technologies Limited at Selenium Tower B. Plot No. 31 & 32. Financial District. Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032 or electronic mode with e-sign to <u>einward.ris@kfintech.com</u> or <u>evoting@kfintech.com</u> or investorservices@cumi.murugappa.com. Hence Members holding shares in physical mode are required to complete the above formalities to receive the AGM documents electronically. Members holding shares in dematerialised mode and who have not registered their e-mail addresses are requested to register their e-mail addresses and mobile numbers with their respective DPs for receiving the AGM documents

Members will be provided with a facility to cast their votes electronically on all resolutions set forth in the Notice of AGM through remote e-voting as well as e-voting during the AGM. Detailed instructions to Members for participating in the 69th AGM through VC/OAVM as well as for casting their votes electronically is set out in the Notice of AGM and will be available on the website of the Company.

The Board of Directors at their meeting held on 8th May 2023 have recommended a final dividend of Rs. 2/- per share of Re. 1/- each for the financial year 2022-23 for approval of the Members. In terms of the aforesaid SEBI circulars, Members holding shares are required to update their PAN, KYC details including bank details and Nomination Details before processing any requests. Members holding shares in physical form and whose bank account details are not yet registered with the RTA / Company are requested to provide Form ISR-1. Form ISR-2 & Form SH-13 / Form ISR-3 duly filled up, a request letter duly signed informing the bank account number, name of Bank, branch along with self-attested copies of PAN, proof of address, cancelled cheque and copy of the share certificate(s) by way of 'In Person Verification' (IPV) or by Post to M/s. KFin Technologies Limited at Selenium Tower B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally Mandal, Hyderabad - 500 032 or electronic mode with e-sign to einward.ris@kfintech.com or investorservices@cumi.murugappa.com to enable direct credit of dividend into their bank accounts in a secured manner. For shares held in dematerialised form, Members are required to update the bank account particulars with their respective DPs.

Effective April 01, 2020, dividend income is taxable in the hands of the sharehold Hence, Members are requested to update the details of their residential status, PAN & category as per Income Tax Act, 1961 with the RTA/Company for deduction of tax at appropriate rate or for claiming exemption from deduction of tax, in case shares are held in physical mode. Members may contact their DPs in case shares are held in dematerialised mode. For Carborundum Universal Limited

Place: Chennai Rekha Surendhiran Date : July 05, 2023 Company Secretary



### **REQUEST FOR PROPOSAL**

FOR "SELECTION OF PUBLIC RELATIONS (PR) & CREATIVE AGENCY FOR BRANDING & PROMOTION OF UTTAR PRADESH"

The details of RFP are available on Portal (website) https://etender.

up.nic.in from 05th July, 2023. A Pre-Bid meeting on hybrid-mode shall be organized 11.07.2023

at 3:00 p.m. Closing date/time of submission of Pre-Bid Queries shall be

10.07.2023 upto 05:00 p.m. Closing date/time of submission of e-bids shall be 31.07.2023 upto 11:00 a.m.

Nodal Officer, Invest UP

ß

### Genus Power Infrastructures Limited Genus (Registered Office: G-123, Sector-63, Noida-201307, Uttar Pradesh, India)

Tel.: +91-120-2581999; Email: cs@genus.in; Website: www.genuspower.com; CIN: L51909UP1992PLC051997 Notice of the Extraordinary General Meeting and E-Voting Information

Notice is hereby given that the Extraordinary General Meeting ("EGM") of the Members of Genus Power Infrastructures Limited ("Company") will be held on Monday, July 31, 2023 at 11:00 a.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM"), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015, read with the applicable circulars issued by the Ministry of Corporate Affairs and the SEBI, in this regard (Collectively referred to as "applicable circulars") to transact the business as set forth in the Notice of EGM.

In accordance with the applicable circulars, the Notice of EGM will be sent to all those members of the Company, whose email addresses are registered with the Company/Registrar and Transfer Agent ("RTA")/Depository Participant(s) ("DPs"). The aforesaid documents shall also be available on website of the Company at www.genuspower.com, website of the Central Depository Services (India) Limited ("CDSL") at www.evotingindia.com and website of the Stock Exchanges a www.bseindia.com and www.nseindia.com.

Members whose email ID is not registered and who wish to receive the Notice and all other communications by the Company, from time to time, may get their email IDs and mobile nos. registered by submitting Form ISR-1 along with requisite documents to the Company's RTA, at "nichetechpl@nichetechpl.com" or to the Company at "cs@genus.in". However, for the shares held in demat mode, Members are requested to write to their respective DPs.

Members holding shares as on the cut-off date i.e. July 24, 2023 (including Members, who are holding shares in physical form or who have not registered their email addresses with are noting shares in physical form or who have not registered their email addresses with the Company) may cast their vote electronically on the business as set forth in the Notice of EGM through remote e-voting or e-voting during the EGM by following the procedures/instructions, mentioned in the Notice of the EGM. The detailed procedure or instructions for e-voting and joining the EGM are provided in the notice of EGM. Please read the instructions mentioned in the notice of the EGM before exercising your vote

For Genus Power Infrastructures Limited Ankit Jhanjhar Company Secretary



### Archean Chemical Industries Limited CIN: L24298TN2009PLC072270

Regd Office: No.2, North Cresent Road, T Nagar, Chennai - 600 017 Tel No: 044-6109 9999; Email Id.:info@archeanchemicals.com Website: www.archeanchemicals.com

### NOTICE OF 14TH ANNUAL GENERAL MEETING AND REMOTE E VOTING Annual General Meeting:

Notice is hereby given that the Fourteenth (14th) Annual General Meeting (AGM or Meeting) of the Members of Archean Chemical Industries Limited ('the Company') will be held on Wednesday, July 26, 2023 at 10.30 a.m.(IST) through Video Conference ('VC') other Audio Visual Means ('OAVM'), to transact the business as set out in the Notice of the AGM. In accordance with the General Circular Nos 14/2020 dated April 8, 2020 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020, and subsequent circulars issued in this regard, the latest being 10/2022 dated December 28, 2022 issued by the Ministry of Corporate Affairs (hereinafter collectively referred to as 'MCA Circulars')
Circular Nos. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11, SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 and SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022 and January 5, 2023, respectively, issued by the Securities and Exchange Board of India (collectively referred to as 'SEBI Circulars'), the Company has sent Notice of the 14th AGM along with a weblink to access the Annual Report 2022-23 on Tuesday, July 4 2023, through electronic mode to those Members whose email addresses are registered with the Company/Registrar & Transfer Agent/ Depository Participants ('DPs'). The Company shall send a physical copy of the Annual Report 2022-23 to those Member who specifically request for the same at info@archeanchemicals.com mentioning their DP ID and Client ID

The Annual Report 2022-23 of the Company along with Notice and the Explanatory Statement of the 14th AGM is available on the website of the Company a www.archeanchemicals.com and on the websites of the Stock Exchanges viz www.bseindia.com and www.nseindia.com. A copy of the same is also available on the website of Link Intime India Private Limited ('Link Intime') at https://instavote.linkintime.co.in.

### Remote e-Voting:

In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, the Secretarial Standard on General Meetings ('SS-2') issued by the Institute of Company Secretaries of India and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosur Requirements) Regulations, 2015 read with the MCA Circulars, the Company is pleased to provide to its Members the facility of remote e-Voting before / during the AGM in respect of the business to be transacted as mentioned in the Notice of the 14th AGM and for this purpose, the Company has appointed Link Intime India Private Limited for facilitating voting through electronic means. The detailed instructions for remote e Voting are given in the Notes to the Notice of the 14th AGM. Members are requested to note the following

a. The remote e-Voting facility would be available during the following period:

Commencement of remote e-Voting From 9.00 a.m. IST on Sunday, July 23, 2023 Conclusion of remote e-Voting Upto 5.00 p.m. IST on Tuesday, July 25, 2023

The remote e-Voting module shall be disabled by Link Intime India Private Limited fo voting thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time.

b. The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up equity share capital of the Company as on Wednesday, July 19, 2023 ('cut-off date'). Th facility of remote e-Voting shall also be made available during the Meeting and shall be disabled 15 minutes after the conclusion of the Meeting. Members attending the Meeting, who have not already cast their vote by remote e-Voting shall be able to exercise their right to vote during the Meeting. Once the vote on a resolution is cast by the Member, the same shall not be allowed to be changed subsequently. A person whose name is recorded in the Register of Members/Register of Beneficial Owners as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-Voting before/during the AGM. Members who have cast their vote by remote e-Voting prior to the Meeting may attend the Meeting electronically but shall not be entitled to vote on such resolution(s

again. c. Individual shareholders holding securities in electronic mode and who acquire shares of the Company and becomes a Member of the Company after despatch of the Notice and holds shares as on the cut-off date may follow the login process mentioned at

point 30 of the Notes to the Notice of the AGM. Members can also login by using the existing login credentials of the demat account held through DPs registered with NSDL or Central Depository Services (India) Limited ('CDSL') for remote e-Voting facility.

d. A person who is not a Member as on the cut-off date should treat the Notice of the AGN for information purposes only.

Mr. R Satheesh Kumar, Practicing Company Secretaries has been appointed as the Scrutiniser to scrutinise the remote e-Voting process before/during the AGM in a fair and

For any queries or issues regarding attending AGM and e voting system, the member may refer to the e voting user manual available at instavote.linkintime.co.in under help section or contact Mr. Rajiv Ranjan, Assistant Vice President, Link Intime India Privat Limited at C-101, 247 Park, LBS Marg, Vikhroli West, Mumbai-400083, phone no 022-49186270, email-rajiv.ranjan@linkintime.co.in.

Helpdesk for Individual Shareholders holding securities in demat mode for any technical

| issues related to login through Depository i.e. NSDL and CDSL:     |                                                                                                                                                                        |  |
|--------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--|
| Login type                                                         | Helpdesk details                                                                                                                                                       |  |
| Individual Shareholders holding securities in demat mode with NSDL | Members facing any technical issue in login can contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call at: 022 - 4886 7000 and 022 - 2499 7000       |  |
| Individual Shareholders holding securities in demat mode with CDSL | Members facing any technical issue in login can contact CDSL helpdesk by sending a request at helpdesk evoting@cdslindia.com or contact at tall free pg. 1900 23 55 33 |  |

sd/-

Members may note that the Board of Directors at its meeting held on May 26, 2023 has recommended a dividend of Rs. 2.50 per ordinary share of Rs. 2 each. The dividend, if declared at the AGM, will be paid, subject to deduction of tax at source ('TDS'), on or after Monday, July 31, 2023.

For Archean Chemical Industries Limite

Place: Chennai Date : July 04, 2023 Company Secretary and Compliance Office



Refer Sale Notice published in Business Standard (English) Chennai Edition on 18.01.2023 in that **E-**Auction Date was wrongly mentioned. Please read correct E-Auction Date 14/02/2023 instead of 14/02/2022.

The other will be remained unchanged. **Authorised officer** 

சேந்தமங்கலம் (தேர்வுநிலை) பேரூராட்சி, நாமக்கல் மாவட்டம் 🌫 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (NSMT) : 2023–2024 ள்.28.06.202 வேலையை செய்து முடிக் வேண்டிய கால வலை உத்தர தேதி முதல்) ரூ. இலட்சத்தி தகுதி வார்டு எண்.1,3,5,11,12 மற்றும் 13 குறுக்கு தெருக்களில் தார்சாலை சீரமைப்பு செய்தல். பார்டு எண்.5,8,9.10,11,12,13,14,15,16 மற்றும் 17 குறுக்கு தெருக்களில் சிமெண்ட் சாலை சீரமைப்பு செய்தல். 6 மாதங்கள் 179.00 1,79,000 17700 Class-110.00 1,10,000 17700 6 மாதங்கள்

் தெருக்களால் சங்கிணிட சாலல் சரலைப்பு வச்பறை.

பித்துவிக்கலி (புதுராட்டி 2023-24-ம் ஆண்டு நகப்பூற சாலைகள் மேய்பாட்டுத் திட்டத்தில் (NSMT) மேற்கண்ட பணியினை மேற்கொள்ள தகுதி மாக்கு ஒப்கத்துவராகள். பிகுத்து இரண்டு உறைகள் (Two cover System) கொண்ட முடி முதிறன்றி. பிட்ட ஒப்பத்துவராகள் பிகுத்து இரண்டு உறைகள் (Two cover System) கொண்ட முடி முதிறன்றி. பிட்ட ஒப்பத்துக்கு மையில் மறிக்கு கண்டி மிதிற்கு மடி முடி முடி முதிற்கு மடி முடிய முடிய இதுவன் (தி. அதுமாக) குங்கீளிக்கப்பட்டவாள் 3 0.7 2023 வியாழக்கிறமை பிறப்கல் 30.30 மணி வரு முடி முடிய முடிய இரும்பான் அருக்கு முடிய இருக்கு முடிய இருக்கு முடிய இருக்கு முடிய இருக்கு முடிய இருக்கு முடிய முடிய இருக்கு முடிய முடிய இருக்கு முடிய முடிய இருக்கு முடிய முடிய இருக்கு அதித்துவர்கள் முடிய இருக்கு முடிய முடிய இருக்கு முடிய முடிய முடிய இருக்கு முடிய முடிய இருக்கு முடிய முடிய இருக்கு முடிய முக்கும் மேற்கு கொள்ளமாக முடிய முறுக்கும் முடிய முடிய முடிய முடிய முடிய முடிய முடிய முடிய முடிய முறைய முடிய முறைய முடிய முறைய முடிய மு

ு பால்களையான அலைது mups://rutenders.gov.in என்ற வலைதள முகவரியிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய**ல் அலுவலர்,** செய.தொ.இ.7330/ஒப்பந்தப்புள்ளி/2023 <mark>ஆதனை வந்த ஒத்திறம் அலந்தேறம் அதனை புந்த ஒத்திறம் படைப்பால் சேந்தமங்கலம் **பேரூராட்சி**, நாமக்கல் மாவட்டப</mark>

### **RESONANCE SPECIALTIES LIMITED** Regd. Office: Plot No 54-D Kandivli Industrial Estate Kandiyli (West), Mumbai 400 067, Phone: 022-62106053

Email Id: investors@resonancesl.com CIN: L25209MH1989PLC051993 The 34th Annual General Meeting (AGM) of the Members of Resonance Specialties Limited will be held on Tuesday, August 8, 2023 at 3.30 p.m. through Video Conferencing / Other Audio Visual Means (VC/OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 (Act) and the Rules thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with the applicable circular on the matter issued by the Ministry of Corporate affairs (MCA) and Securities Exchange Board of India (SEBI) from time to time to transact the businesses set out in the notice calling the AGM. Members attending the AGM through Video Conferencing / Other Audio Visual Means (VC/OAVM) shall

be reckoned for the purpose of Quorum under Section 103 of the Act. In compliance with the aforesaid circular, the Notice of the AGM and the Financial Statement for the Financial Year 2022-23 along with the Reports of the Board of Directors and the Auditors and other documents required to be attached thereto (collectively referred as Annual Report) will be sent only by email to the members of the Company whose email addresses are registered with the company / Registra and Share Transfer Agent (RTA) or Depository Participants (DP). The Aforesaid documents will also be available on the website of the Company at www.resonancesl.com, the stock exchange where the shares of the Company are listed i.e. BSE Limited at www.bseindia.com and National Securities Depository Limited at www.evoting.nsdl.com.

The Company is pleased to provide its members with the facility to exercise their rights to vote on the agenda items as stated in the notice of the Annual General Meeting by electronic means and the business may be transacted through the e-voting services provided by National Securities Depository Limited (NSDL) Additionally the company is providing the facility of voting through e-voting system during the AGM (e-voting). Detailed procedure for remote e-voting / e-voting at the AGM has been provided in the Notice of AGM which will be sent by e-mail shortly

The Manner of registering / updating email address as well as Bank details for receiving the Annual reports / Dividends when declared through Bank transfer is as under For shares held in physical mode: The Shareholders shall send an email to the

company at investors@resonancesl.com or RTA at rnt@adroitcorporate.com mentioning the Registered Folio Number and email address, self-attested copy of the PAN card, address proof (aadhaar card/voter id card/passport/utility bill) and contact number, bank account particulars - 1. Bank Name and Address 2. Bank Account Number 3, IFSC Code 4, MICR number 5, Cancelled Cheque Leaf,

For shares held in demat mode: The Shareholders to contact their DP and registe the email address and Bank account details in the demat account as per the process

Members are requested to carefully read at the Notes set out in the Notice of the AGM and instructions for joining the AGM, manner of casting vote through for remote e-voting / e-voting during at the AGM. ease write to the Company for any assistance in the matter

Mumbai For Resonance Specialties Limited July 4, 2023

Charchit Jair Whole-time Directo

# <u>GeoEnpro</u>

# EXPRESSION OF INTEREST

(Under International Competitive Bidding)

GeoEnpro Petroleum Limited, as the Operator of Kharsang Field, under the Production Sharing Contract with respect to the Contract Area identified as Kharsang Field, invites Expression of Interest (EOI) from reputed and experienced Contractors / Bidders for Supply of Equipment, Materials and Provision of Services in support of the Drilling Campaign and Production activities of the Kharsang Field. Interested Companies (Indian & Foreign) are requested to visit our web site www.geoenpro.com for further details on the above Supplies & Services and submit their Expression Of Interest within 15 days of publication of this advertisement.

### BHARTIYA INTERNATIONAL LIMITED

Regd.Office: 56/7, Nallambakkam Village (Via Vandalur), Chennai-600 048, Tamil Nadu CIN- L74899TN1987PLC111744 Tel: +91-9551050418-21

E-mail: shares@bhartiya.com Website: www.bhartiya.com

### NOTICE

Notice is hereby given pursuant to the provisions of Section 124(6) of the Companies Act 2013 ("the Act") read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, as amendments made thereto, the final dividend declared during the Financial Year 2015-16 which remained unclaimed along with corresponding shares on which dividend was unclaimed for a period of sever consecutive years, both are due to be transferred to Investor Education and Protection Fund ("IEPF") Authority on 3rd November, 2023.

Adhering to the various requirements set out in the Rules, the Company has communicated on 4th July, 2023, individually to the concerned shareholders whose shares and dividend / dividend are liable to be transferred to IEPF Authority under the said Rules for taking appropriate action(s) and the details of such shareholders are uploade on the website of the Company at www.bhartiya.com.

In the event, valid claim for the Dividends as aforesaid is not received on or before 15th October, 2023 Company will proceed to transfer the relevant Shares in favour of IEPF without any further notice. Shareholders may note that subsequent to such transfer of relevant shares to IEPF, all future benefits which may accrue thereunder, including future dividends, if any, will be credited to IEPF.

Concerned shareholders can claim the shares from IEPF Authority by making all application in the prescribed e-from IEPF-5 online and sending the physical copy of the same duly signed (as per the specimen signature recorded with the Company / RTA) alongwith the requisite documents enumerated in e-form IEPF-5, to the Nodal Officer/RTA of the Company. Please also note that no claim shall be tenable against the Company in respect of shares/ unclaimed dividend transferred to IEPF pursuant to the said Rules.

For claiming unclaimed / unpaid dividend, shareholders may contact with the Company a Plot No.38, Sector-44, Gurugram- 122003 Haryana and/or Registrar & Share Transfer Agent i.e. Mas Services Limited at T-34, IInd Floor Okhla Industrial Area Phase-II, New Delhi-110 020 or email at info@masserv.com. / shares@bahrtiya.com

For Bhartiya International Ltd

Date: 4th July , 2023 Place: Gurugram, Haryana

Yogesh Kumar Gautam Company Secretary and Nodal Officer

# PRECISION

### PRECISION CAMSHAFTS LIMITED

CIN: L24231PN1992PLC067126

Regd. Office: E-102/103, M.I.D.C., Akkalkot Road, Solapur- 413006, Maharashtra, India Phone: +91 9168646536/37, Fax: +91 0217 2357645

Email-cs@pclindia.in, Website: www.pclindia.in

### **NOTICE OF 31<sup>st</sup> ANNUAL GENERAL MEETING,** E-voting, Book Closure Date and Tax on Dividend

Notice is hereby given that 31st Annual General Meeting (AGM) of Precision Camshafts Limited ("the Company") will be held on Wednesday, 26th July 2023 at 3:00 PM(IST)through Video Conferencing ("VC")/ Other Audio-Visual Means ("OAVM"), without the physical presence of the Members at a common venue in compliance with applicable  $provisions of Companies Act, 2013 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as amended, read with the General Circular No.\ 20/2020 and the Rules made the reunder, as a second of the Rules and the Rules made the Rules made$ ated  $5^{th}$  May 2020 and the General Circular 10/2022 dated  $28^{th}$  December 2022 issued by the Ministry of Corporate A (collectively referred to as 'MCA Circulars') and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, SEBI (LODR) including amendments there under, read with the SEBI Circular No.SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated 5th January 2023, issued by the Securities and Exchange Board of India, (collectively referred to as 'SEBI Circulars') to transact the business set out in the Notice calling the AGM. Members will be able to attend the AGM through VC/OAVM facility provided by National Securities Depository Limited (NSDL).

Notice is further given that, pursuant to Section 91 of the Companies Act, 2013, Rule 10 of the Companies (Management and Management) and the Companies of the Companies (Management) and the Companies of the Companies (Management) and the CompanieAdministration) Rules 2014 and Regulation 42 of the SEBI LODR, 2015, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, 19th July 2023 to Wednesday, 26th July 2023 (both days inclusive) for determining entitlement of the members to receive dividend that may be declared at the AGM.

Pursuant to Section 101 and 136 of Companies Act, 2013 read with the Companies (Management and Administration) Rules, 2014, the electronic copies of the Notice of AGM and Annual Report for the Financial Year 2022-23 have been sent to all the members whose email addresses are registered with the Company/Depository Participant(s) on the 3<sup>rd</sup> July 2023.

Pursuant to Section 108 of the Companies, Act 2013, Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Members holding shares either in physical form or dematerialized form, as on the cut-off date i.e. Tuesday, 18th July 2023 may cast their votes electronically on the businesses set forth in the Notice of AGM through electronic voting system of NSDL. The details of remote e-voting are as under:

1. The businesses set forth in the Notice of the AGM may be transacted through voting by electronic means.

2. The remote e-voting commences on Sunday, 23rd July 2023(9:00 A.M. IST) and ends on Tuesday, 25th July 2023

3. The cut-off date for determining the eligibility to vote by electronic means and dividend (if any declared at ensuing AGM) is 18th July 2023. 4. Any person, who acquires shares of the Company and becomes a member after dispatch of the Notice of AGM and holding

shares as of the cut-off date i.e., 18th July 2023 May obtain user ID and password by sending the request to

evoting@nsdl.co.in. However, if a person is already registered with NSDL then existing user ID and password can be used for casting votes or he/she may follow steps mentioned in the Notice of AGM under "Instruction for e-voting."

5. The remote e-voting shall not be allowed beyond 5:00 P.M. (IST) on Tuesday, 25th July 2023. 6. Process for procuring user ID and password and registration of email addresses for e-voting on the resolutions is set out in the notes to the Notice of AGM for those shareholders who hold shares in physical mode or whose email addresses are not

registered with their depositories. 7. Members may note that: (a) the facility for voting through NSDL shall be made available during the AGM; (b) the Members who have casted their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their votes again; (c) a person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as on the cut-off date only shall be entitled to avail facility of remote e-voting/voting during  $the AGM \ through \ NSDL. \ (d) \ The \ Company \ has submitted \ Communication \ to \ Shareholders \ to \ stock \ exchange \ via \ letter \ dated$ 23rd June 2021, requesting to update email addresses to enable the Company to send Annual Report via email. The same is hosted on website of the Company.

8. The notice of the AGM is available on the Company's website **www.pclindia.in**, on the website of the Stock Exchanges where the shares of the Company are listed at www.bseindia.com and www.nseindia.com and on the website of NSDL at www.evoting.nsdl.com

9. In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no. 1800 1020 990 and 1800 22 44 30 or send a request at **evoting@nsdl.co.in**.

Tax on Dividend: Pursuant to Finance Act, 2020, dividend income is taxable in the hands of Members with the effect from 1st April 2020 and the Company is required deducting tax at source from the dividend paid to the Members, as applicable. Accordingly, the final dividend for FY 2022-23 recommended by the Board in its meeting held on Friday, 26th May 2023 of Rs. 1.00 per equity share, and if approved by the Members in the  $31^{st}$  Annual General Meeting, shall be paid after deducting the tax at source(TDS) in accordance with provisions of Income Tax Act, 1961. To enable us to determine applicable rate of TDS/withholding tax, you should upload necessary documents at https://linkintime.co.in/formsreg/submission-ofform-15g-15h.html or send by email to tds.dividend@pclindia.in before 18th July 2023. No communication on tax determination / deduction shall be considered after 18<sup>th</sup> July 2023.

Place: Pune Date: 3rd July 2023 For Precision Camshafts Limited Ravindra R. Joshi Whole-time Director and CFO



# 25 ஆயிரம் மரங்கள் நட்டு பராமரிப்பு : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்துக்கு கின்னஸ் சாதனை விருது

மேல்மருவத்தூர், ஜூலை 5– 25 ஆயிரம் மரங்கள் நட்டு பராமரிப்பு செய்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்துக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 1988ம் ஆண்டு சென்னை பக்கர்கள் மூலம் மெரினா கடற்கரையில் இயற்கை மேம்பாட்டு மாநாட்டை நடத்தினார். அப்போது பஞ்சபூதமான இயற்கையை வணங்கவும், மரங்களை உலகப் பருவநிலை நடவும், மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் மண்வளத்தை பாதுகாக்கவும் வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இந்தப் பணியினை ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் அன்றிலிருந்து செய்து வருகிறார்கள்.

ஆதிபராசக்தி நிலையில் இந்த சித்தர் பீடத்தின் ஆன்மிக இயக்கம் சார்பில் மரம் நட்டு நீரூற்றி பாதுகாத்தல் நிகழ்ச்சி கடந்த மாதம் முதல் மேல்மருவத்தூரில் துவங்கி தொடர்ந்து இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, *்*ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் 180க்கும் மேற்பட்ட இடங்களில் 25 ஆயிரம்

சென்றபோது

FOLIO NO.

DIST. No.

CERTIFICATE NO.

NO. OF SHARES

தேதி: 03/07/2023.

அன்பார்ந்த உறுப்பினர்களுக்கு,

காட்சி (OAVM) மூலம் நடைபெறும்.

மற்றும் NSDL இன

மகவருமான

கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட்

பதிவு அலுவலகம்: பாரி ஹவுஸ், 43, மூர் தெரு,

சென்னை (மெட்ராஸ்), தமிழ்நாடு-600 001.

இந்த அறிவிப்பின் வழியாக திரு. கிருஷ்ணன் RM PL

S/o பழனியப்பன், 97/98, G6, 2வது மாடி, P.V. கோயில்

தெரு, ராயபுரம், சென்னை, தமிழ்நாடு - 600 013 என்ற

விலாசத்தில் வசிப்பவர் கீழ்கண்ட விபரபடி உள்ள

கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட் கம்பெனியின்

பங்கு சான்றிதழை ராயபுரத்தில் இரு சக்கர வாகனத்தில்

கண்டுபிடித்து எடுத்து கொடுப்பவர்கள் என்னிடம் நேரிலோ அல்லது கார்போரண்டம் யுனிவர்சல்

லிமிடெட் கம்பெனியிலோ சம்ர்பிக்க வேண்டுகிறோம்.

மேலும் கீழே கையொப்பமிட்டவர் அந்த பங்குகளுக்கு

விண்ணப்பித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியான

தேதியில் இருந்து 15 தினங்களுக்குள் இது தொடாபாக

ஆட்சேபனை எதுவும் பெறப்படவில்லை எனில் கம்பெனி

SHARE CERTIFICATE DETAILS

COMPANY NAME: CARBORUNDUM UNIVERSAL LTD

CUL110940

இசட் எஃப் கமர்ஷியல் வெஹிக்கிள் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட்

(முன்பு வேப்கோ இந்தியா லியிடெட் என அழைக்கப்பட்டது)

CIN: L34103TN2004PLC054667

பதிவு அலுவலகம்: பிளாட் எண். 3 (SP), 3-வது மெயின் ரோடு,

19வது வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கான

உறுப்பினர்களுக்கு அழைப்பு அறிவிப்பு

கம்பெனிகள் சட்டம் 2013 பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன

அடிப்படையிலான விதிகள் மற்றும் செரி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிகள், 2015 மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை

அமைச்சகத்தின் (எம்சிஏ சுற்றறிக்கைகள்) முறையே டிசம்பர் 28, 2022 தேதியிட் சுற்றறிக்கை எண். 3/2022, மே 5, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண்கம

14/2020 கேகியிட்ட ஏப்ரல் 8/2020, 17/2020, ஏப்ரல் 13, 2020, 20/2020 14/2222 தெதுவிட்ட ஏப்ரிய 3/2222 தெதியிட்ட ஓூன் 15, 2220, 22/2222 தேதியிட்ட மே 5, 2020, 22/2020 தேதியிட்ட ஓூன் 15, 2020, 33/2020 தேதியிட்ட செப்டெம்பர் 28/2020, 39/2020 தேதியிட்ட டிசம்பர் 31, 2020,

தத்தப்பட்ட எசப்பட்டப்ப 262/2020, 39/2020 தேதப்பட்ட டிசம்பர் 31, 2020, 002/2021 ஜணவரி 13, 2021, 10/2021 ஜூன் 23, 2021 19/2021 தேதியிட்ட டிசம்பர் 14, 2021 (''எம்சிஏ சுற்றநிக்கைகள்'' என குறிப்பிடப்படுகிறது) மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் மே 12, 2020 மற்றும் ஓணவரி 15,

அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியாவின் மே 12, 2020 மற்றும் ஜன்வரி 15 2021 தேதியிட்ட சுற்றறிக்கை எண்கள் SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 மற்றும்

SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 ஆகியவற்றின் கீழ் கம்பெணியி பங்குதாரர்களுக்கான 19வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) **னியாழக்கிழமை** 

இ<sup>9</sup>லை 27, 2023 அண்று மாலை 3.00 மணிக்கு பொதுவான ஒரு <u>குடத்</u>தில் உறுப்பினர்கள் பங்கேற்பதை தனிர்த்து காணொலி காட்சி (VC) / பிற ஆடியோ

மேற்கண்ட எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கை எண் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 தேதியிட்ட மே 13, 2022 முறையே கம்பெனி அல்லது அவர்களின் டெபாசிட்டரி பார்ட்டிசிபெண்ட்ஸ்களிடம் (டெபாசிட்டரி)

மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு 19வத வருடாந்திர பொதுக்கூட்ட அழைப்பு அறினிப்பு மற்றும் 2022–2023ம் நித்

ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை (வருடாந்திர அறிக்கை) மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் VC/OAVM மூலம் மட்டுமே 19வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு பதிவு செய்தல் உள்ளிட்ட

வாக்குப்பதிவு மூலம் வாக்களித்தலுக்கான முறை

அறினிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பெணிகள் சட்டம், 2013, பிரிவு 103ண் கீழ்

கணக்கிடப்படும். அறினிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை கம்பெனியின

elations/zf cv india ir.html மற்றும் முறையே ஸ்டாக் எக்சேஞ் இணையதளங்களா

கங்கள் மின்னஞ்சல் முகவரியை பகிவ செய்யாமல் காகிக வடிவில் / மின்ன

தங்கள் மிண்ணஞ்சல முகவாயை பதுவு வசயயாமல வங்கு வடிவால் / யாண்ணணு வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் முறையே கம்பெனி , டெயாசிட்டரிகளிடம் மிண்ணஞ்சல் முகவரியை பதிவு செய்து 19வது வருடாந்தி.

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC / OAVM வசதியை பயன்படுத்தி பங்கேற்கவும்

மின்னனு வாக்குப்பதிவிற்குமான லாகின் விவரங்களை பெற கீழ்க்கண்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து கம்பெனியின் பதிவாளரும் மற்றும் பங்கு மாற்ற

அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். அதன் நகலை கம்பெனியின் cvcs.info.india@zf.co.

. கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் உங்கள் பெயர், போலியோ எண் மற்று

. ஸ்கேன் செய்யப்பட்ட பங்கு பத்திர நகல் (முன் மற்றும் பின் பக்கம்) மற்றும்

். சுய கையொப்பமிடப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட பான் அட்டை (அல்லச

ளகித வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், எலக்ட்ரானி

கிளியரிங் சேவை அல்லது வேறு எந்த வழிகளிலும் ('எலக்ட்ரானிக் வங்கி ஆணை') தங்கள் வங்கி கணக்குகளில் நேரடியாக ஈவுத்தொகையை பெற

புதுப்பிக்காத நிலையில், ஈவுத்தொகையை நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கி ு முறையில் பெற அவர்களின் மின்னணு முறையிலான வங்கி கீழ்க்கண்ட விவரங்கள் / ஆவணங்களுடன் கூடுதல் ஆவணமாக

கம்பெனியின் பதிவாளரும் மற்றும் பங்கு முகவருமான இண்டகிரேட்டட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு

ு புதுவபடப் பலக்னஜ்வமண்ட சாள்சஸ் பிரைவேட் கிமிடெட்டுக்கு srirans@integratedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம். அதன் நகலை கம்பெனிமின் cvcs.info.india@zf.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

a. ஈவுத்தொகை பெற வேண்டிய வங்கியின் பெயர் மற்றும் கிளை மற்றும் வங<mark>்</mark>கி

. கோர் வங்கி தீர்வுகளை அமல்படுத்திய பின்னர் உங்கள் வங்கியால்

. பங்குகளை கூட்டாக வைத்திருந்தால், முதல் நபரின் பெயரைக் கொண்ட ரத்து

செய்யப்பட்ட காசோலை சுய சான்றளிக்கப்பட்ட ஸ்கேன் செய்யப்பட்ட நகல்

மின்னணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னணு வங்கி ஆணையை தங்கள் டெபாசிட்டரியிடம் புதுப்பிக்குமாறு

மேலும், இந்த தகவல் எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கைக்கு இணங்க கம்பெனியின் அனைத்து உறுப்பினர்களின் நலனுக்காக

இசட் எஃப் கமர்ஷியல் வெஹிக்கின் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெ

(முன்பு வேப்கோ இந்தியா லிமிடெட் என அழைக்கப்பட்டது

முத்துலட்சுமி M கம்பெனி செயலாளர்

முழுமையான முகவரி விவரம் (பங்குகள் காகித வடிவில் இருந்தால்) (அல்லது

ானணு வடிவில் இருந்தால் அதன் கணக்கு அறிக்கை நகல் (பங்குக

5மான இண்டகிரேட்ட்ட் ரெஜிஸ்ட்ரி மேனேஜ்மெண்ட் சா்வீசஸ் வட் லிமிடெட்டுக்கு srirams@integratedindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு

டட்டின் இணையதளங்களான www.bseindia.com மற்றும்

பொதுக்கூட்ட அறினிப்பு, வருடாந்திர அறிக்கை மற்றும் / அல்லது

ான்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மின்னணு வடிவில் இருந்தால்)

ஒதுக்கப்பட்ட வங்கி கணக்கு எண்

மின்னணு வங்கி ஆணைமை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணங்க கம்பென கெரினிக்கப்படுகிறது.

தேதி : 04.07.2023

. 11 இலக்கம் கொண்ட ஐஎப்எஸ்சி குறியீடு; மற்றும்

VC / OAVM மூலம் பங்கேற்கும் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்

வாக்குப்பதிவில் பங்கேற்பதற்கான முறை அல்லத

https://www.zf.com/mobile/en/company/investor\_relations/zf\_cv\_india\_investor

லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்சேஞ் ஆப் இந்திய

ண்புகளமான https://www.evoting.nsdl.comல் கிடைக்கும்.

அதுவலை பிள்ளட் கால் பிரிர்க்க கால் பேட்ட சென்று வெள்ளை 400 (SE) அம்பத்தூர் இண்ட்ஸ்டிரியல் எஸ்டேட், சென்னை 400 (SE) Telephone No.91 44 42242000, Fax No.91 44 42242009; email: cvcs.info.infaia@zf.com; website: www.zf.cv

: 3923335 TO 3924834

: 17334

நகல் பங்கு சான்றிதழ் நடைமுறையை செயல்படுத்தும்.

வழங்க

விட்டார்.

அதனை

நிறுவனத்திற்கு

பங்குதாரரின் பெயர்

கிருஷ்ணன் RM PL

தொலைத்து

அல்லது

சான்றிதழை

பங்காரு அடிகளார் முயற்சிக்கு பாராட்டு



செவ்வாடை மரக்கன்றுகளை 1755 ஒரே நாளில் பக்தர்கள் நட்டு நீரூற்றினர். தொடர்ந்து பராமரிப்பு செவ்வாடை செய்ய பக்தர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு உலகின் உயரிய விருதான கின்னஸ் உலக சாதனை விருதை கின்னஸ் நிறுவனம் சான்றிதழை அறிவித்து, அதற்கான

நிறுவனத்தின் கின்னஸ் சுவப்னில் தங்காரிகர் சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

## IN THE COURT OF XXVI ASST CITY CIVIL JUDGE AT CHENNAI E.P.No. 2197 of 2019 பங்கு சான்றிதழ் தொலைந்துவிட்டது பற்றிய அறிவிப்பு

O.S.No. 1654 of 2009 Jain ...Plaintiff/Decree Holder

Maria Terence Alton (Deceased)

Defendants/ Judgement Debtors

Mr. Maria Prang Omar (JD-3/R3) Son of Maria Terence Alton Residing at No. 9/4, N. S. Garden III Street, Greenways Road

Chennai - 600 028 தங்கள் மீது தொடரப்பட்டுள்ள மற்கண்ட E.P.No.2197 of மேற்கண்ட E.P.No.2197 of 2019 நிறைவேற்று மனு வருகிற 26.07.2023 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேற்கண்ட நீதிபதி முன்னிலையில் தங்களின் வரவிற்காக ஒத்தி போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீங்கள் நேரிலோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் மீது ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்க நேரிடலாம் என்பதை இதன் மூலம்

மனுதாரர் வழக்கறிஞர்

IN THE V ASST. CITY CIVIL COURT AT CHENNAL I.A.No. 9 of 2023 In I.A.No. 2 of 2022

O.S.No. 226 of 2018

R.S. Madhavan ... Petitioner/Petitioner/ Plaintiff

1. S. Arumugam & others Respondents/Respondents/ Defendants

5. Ms. Vinodhini

... Respondent/Proposed 6th Defendant as LR. of the 2nd Defendant

Ms. Vinodhini D/o. Late S. Sivagnanam No.5-A, S.S. Road

Perambur, Chennai - 500 011 Kindly take notice for your roposed 6th Defendant) (Proposed 6th Defendant) appearance on 14.08.2023 at 10.30 a.m. in the above case in 14.08.2020

I.A.No.9/2023 in I.A.No.2/2022 in O.S.No.226/2022 filed to bring the legal representa of the deceased Mrs. Santh (2nd Defendant), as proposed 6th Defendant in the above suit advocate or otherwise, the above case will be heard and decided in your absence by setting you as

(R. THANJAN)
COUNSEL FOR PETITIONER PETITIONER/PLAINTIFF

# ஏல அறிவிப்பு

Balaji, 38, Bharathi Street, Ramalingam Nagar Chennai-115. Vettuvankeni. என்ற அடகு வணிகர் வசம் நாள் காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் பி. - வெக்கப்பட்டு பொருட் 01.01.2020 முதல் 30.04.2022 முடிய பொருட்கள் நாள் 13.07.2023 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை—600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்– தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா **ஆக்ஷீனியா்ஸ்** ஏலம் போடுவாா்

D.Rugaram, 225, Dr.Ambedkar Nagar, Kolathur, Chennai-99. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2021 முதல் 31.12.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத காலளவில் பொருட்கள் நாள் 14.07.2023 அன்று மாலை 2 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600024 என்ற விலாசத்தில் எழும்பூர்– தாலுக்கா, வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் ு. அவர்கள் முன்னிலையில், பாஃப்னா **ஆக்ஷீனியா்ஸ்** ஏலம் போடுவாா்

\*\*\*\*\*

V.Vimal Kumar, 115/60, R.K.Mutt Road, Mandaveli, Chennai-28. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2017 முதல் 31.12.2021 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத காலளவில் பொருட்கள் நாள் 18.07.2023 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை—600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்– தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா **ஆக்ஷீனியர்ஸ்** ஏலம் போடுவார்

ni, 48/2, Kolathur Roag, G.K.M.Colony, Bhawani Chennai-82. என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2020 Chennai-82. முதல் 31.05.2022 முடிய காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 17.07.2023 அன்று காலை 11 மணியளவில் நெ.89/54, வள்ளலார் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024 என்ற விலாசத்தில் எழும்பூர்-தாலுக்கா, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில், பாஃப்னா பாஃப்னா ஆக்**ஷீனியா்ஸ்** ஏலம் போடுவாா்

### ஏல அறிவிப்பு

S.RAJESH KUMAR- PAWN BROKER NO.323 BAZAAR ROAD, MINJUR, PONNERI TALUK 601203 (ஏலஒப்புதல்எண் K.DIS.NO. COLREV-COLR/37166/2023/B3/ DATED O5/6/2023) என்ற விலாசத்தில் உள்ள அடகு வணிகரின் கடையில் முதல் 30–12–2021 கு வைத்துக் கெடு 28-04-2019 வரை அடகு வைத்துக் கெடு கடந்து மீட்கப்படாத அனைத்துப் பொருட்களின் ஏலம் 17/07/2023 அன்று காலை 11.00 மணிக்கு மேல், அரசு ஒப்புதல் பெற்ற ஏலதாரர். M/S. குருசாந்தி ஏலதாரர் அவர்களால் அவர்களால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி துணை வட்டாட்சியர் முன்னிலையில் அடகு வணிகரின் கடையில் ஏலம் போடப்படும்.

> 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், சென்னை O.S.No. 4740 / 2022

வேளச்சேரி கிளை Elite Hostel & 2 others ...எதிர்வாதி பெறுநர் 1) Elite Hostel Rep by Prop: M.கனகராஜ் 56, கூறைப்பிள்ளையார் கோவில், ராஜபாளையம், விருகுநகர்

தமிழ்நாடு–626117 2) M. செந்தில்குமார், த/பெ.முருகன் 34, அரிமுத்தப்பட்டி கிராமம், குடியாத்தம் தாலுக்கா, சின்னத்தலம், வேலூர் தமிழ்நாடு–635813 3) K.கவிதா, W/o.M.செந்தில்குமார்

அசி வங்கி. எண்.16, ஐசாச், பட்டிசாலை, சாண்ட்சாப்பேட்டை. குடியாத்தம், வேலூர்

மேற்படி வாதி தங்களுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேற்படி வழக்கு வரும் 11.07.2023 அன்று மேற்படி நீதிமன்றத்தில் உங்களின் வருகைக்காக வாய்தா போடப்பட்டுள்ளது. ஆகவே காங்கள் வரும் 11.07.2023 அன்ற காலை 10.30 மணிக்கு மேற்படி நீதிமன்றத்தில் தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராக வேண்டியது. தவறினால் உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும். R. Palani Kumar Ramesh

IN THE V ASST CITY CIVIL COURT AT CHENNAI I.A.No. 11 of 2023

I.A.No. 2 of 2022 O.S.No. 226 of 2018 R.S. Madhavan

... Petitioner/Petitioner/ Plaintiff 1. B. Arumugam & others

... Respondents/Respondents/ .. Respondent/Proposed

6th Defendant as LR. of the 2nd Defendant

Ms. Vinodhini D/o Late B Siyagnanam No.6-A, B.B. Road Perambur, Chennai - 500 011.

Kindly take notice for your (Proposed 6th Defendant) appearance on 14.08.2023 at 10.30 a.m. in the above case in 3.00 a.m. in the 3.00 a.m. in the above case in 3.00 a.m. in the above case in 3.00 a.m. in the 3.00 a.m. LA No 11/2023 in LA No 2/2022 O.S.No.226/2022 filed to setaside the abatement to bring the legal representation of the deceased Mrs. Santhi (2nd Defendant), as proposed 6th Defendant in the above suit. either in person or through an advocate or otherwise the above case will be heard and decided in your absence by setting you as

(R. THANJAN) COUNSEL FOR PETITIONER/ PETITIONER/PLAINTIFF

IN THE V ASST. CITY CIVIL COURT AT CHENNAI I.A.No. 10 of 2023 I.A.No. 2 of 2022 In O.S.No. 226 of 2018 R.S. Madhavan ... Petitioner / Petitioner/ Plaintiff

Vs. 1. B. Arumugam & others ... Respondents/Respondents/ Defendants

6. Ms. Vinodhini Respondent/Proposed 6th Defendant as LR. of the 2nd Defendant

Ms. Vinodhini, D/o. Late B. Sivagnanam No.5-A, B.B. Road Perambur, Chennai - 500 011.

Kindly take notice for your onosed 6th Defendant) (Proposed 6th (Proposed 6th Defendant) appearance on 14.08.2023 at 10.30 a.m. in the above case in I.A.No.10/2023 in I.A.No.2/2022 condone the delay in filing petition set-aside the abatement to bring the legal representation of the deceased Mrs. Santhi (2nd Defendant), as proposed 6th Defendant in the above suit, either in person or through an advocate or otherwise, the above case will be heard and decided in your absence by setting you as an exparte.

(R. THANJAN) COUNSEL FOR PETITIONER/ PETITIONER/PLAINTIFF

### ENROLMENT NOTICE

publication of this notice and within three months there after. I S/o.Gunapal, 23 years, permanently residing at No.125/329, Annai Velankanni Kovil Street, Thideer Nagar Besant Nagar, Chennai-600 090 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the Bar Council with in ten days. G.Chandru \*\*\*\*\*

After 10 days of the publication of this notice and within three months there after Sivaprakasam D/o.S.Sivaprakasam, aged 23 years, permanently residing at No.1/52, Ricemill Street, Zamin Endathur, Kancheepuram, Tamil Nadu-603 311. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

Tejaswini Sivaprakasam

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.Yageshwaran, S/o.A. Muniseelan, aged 29 years, permanently residing at No.123/A, Desigananda Puram, Power Line 1st Vyasarpadi, Chennai–600 039. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. M. Yageshwaran

After 10 days of the publication of this notice and within three months there after. I, Beena Mary B, D/o.Belix Raja Singh, aged years, permanently residing No.18/20, Jai Nagar, 21st 20, Jai Nagar, 21st Arumbakkam,Chennai, Tamilnadu–600 106. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. Beena Mary B

After 10 days of the publication of this notice and within three months there after. I, Mohamed Ashik B, S/o.Basheer Ahamed I, aged 22 years, permanently residing at No.24/25, 1st Floor, Kumaran Colony 2nd Street, West Saidapet, Chennai, Tamilnadu–600 015. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. Mohamed Ashik B

After 10 days of the publication After 10 days of the publication of this notice and within three months there after. I, Shamili.A, D/o.Arumairai.A, aged 22 years, permanently residing at No.69, Basin Road, Thiruvottiyur, Tiruvallur, Tamilnadu—600 019. Tiruvallur, Tamilnadu–600 019. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days Shamili.A \*\*\*\*\*

After 10 days of the publication of this notice and within three months there after. I. M.Manochitra, D/o.P.Murugan aged 22 years, permanently residing at No.2/666, Bajanai Kovil Street, Mugalivakkam, Chennai–600 125. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600

104.
Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. M. Manochitra

After 10 days of the publication of this notice and within three months there after. I, M.Chandru, S/o.R.Manogaran, aged 23 years permanently residing at No.15, Arisana Colony, Badakuppam Village, Vaniyambadi, Peddur, Vellore, Tamilnadu-635701. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

objections may notify the same to the Bar Council with in ten days. M.Chandru

After 10 days of the publication of this notice and within three months there after. I, R.Priyadharshini there after. I, R.Priyadnarsnini, D/o.M.Rajasekar, aged 22 years, permanently residing at SS Complex, Yamunai Street, CNC Nagar, Near Sengazunir Mariyamman Temple, Boodhamur, Cuddelana 200004 istoat baring Cuddalore-606001, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. R.Priyadharshini

After 10 days of the publication of this notice and within three months there after I Deva Dharshini K D/o.Kannan.V, aged 22 D/o.Kannan.V, aged 22 years, permanently residing at No.34, Periyar Street, Chengalpattu. Chengalpattu Tk, Kancheepuram Tamilnadu–603001. intend having my enrolment as an Advocate ed before the Bar Council of Tamilnadu, Bar Council building high court campus, Chennai-600

objections may notify the same to the Bar Council with in ten days Deva Dharshini.K

After 10 days of the publication of this notice and within three months there after. I. Kaarkuzhali.E, D/o.Ekambaram.G aged 22 years, permanently residing at No.5, Amman Nagar, Bankur (Vill), Alangayam (Post), Vaniyambadi (Tk), Vellore (Dist) Tamilnadu-635701. intend having my enrolment as an Advocate moved before the Bar Council Tamilnadu, Bar Council building high court campus, Chennai-600

Those who have any valid objections may notify the same to the Bar Council with the days.

Kaarkuzhali.E

After 10 days of the publication of this notice and within three months there after. I, Kowsalya D/o.Thirupathi, aged 22 D/o.Thirupathi, aged 22 years, permanently residing at No.14, Eri Vattam, Aneri, Tirupattur, Rachamangalam.

Tamilnadu-635653 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 Those who have any valid objections may notify the same to

the Bar Council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, P.Kaviya, Months there after. I, P.Kaviya, D/o.Paneerselvam, aged 22 years, permanently residing at No.86, Veeran Kovil Street, Pazhavanthangal Post, Mallarasan Kuppam. Malayanthangal Tamilnadu-605701 intend having my enrolment as ar Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days.

P.Kaviya

After 10 days of the publication of this notice and within three months there after. I, P.Hemavathy D/o.Palani.S, aged 21 years, permanently residing at No.3, Murugar Koil Street, Pernambut, Gudiyatam Talukka, Pernambut, Tamilnadu-635810 intend having my enrolment as ar Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. P.Hemavathy

After 10 days of the publication of this notice and within three months there after P.Archana, D/o.Poiyathu, aged 23 years, permanently residing at No.16B, Amarar Anna Street, Gidangal2, Thindivanam, Vizhupuram(Dt)–604001. intend having my enrolment as ar Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, P.Vijayakumar, S/o E Paranthaman, aged 32 years, permanently residing at No.13, Vikkaravandi Govindha Sami Street, Kuppamani Thoppu, Redhills, Chennai-600 052 Redhills, Chennai–600 052. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104. Those who have any valid

இடம்: சென்னை தேதி: 04.07.2023

objections may notify the same to the Bar Council with in ten days.

P.Vijayakumar

After 10 days of the publication of this notice and vithin three months there after S Balaji, S/o.Shankar, aged years, permanently residing No.54, Dhobi Kanna Street, Kunnamcherry, Ponneri-601 204 Thiruvallur District, intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days P.Vijayakumar

After 10 days of the publication of this notice and within three months there after. I, S.Gnanadeepan, S/o.G.Sugumar, aged 36 years, permanently residing at No.20A, Rajasekaran Street, Dr.Radakrishnan Road, Mylapore, Chennai-600004. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days S.Gnanadeepan

After 10 days of the publication of this notice and within three months there after. I, Monisha, D/o.P.K.Suresh, aged 22 years, permanently residing at No.47, Karpagam Gardens 1st Main Adyar, Chennai-600020. intend having my enrolment as ar Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high Chennai-600 104. high court campus.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. I, C.Maria Vinnarasi, D/o.M.Charlas, aged 24 years permanently residing at 1/1027, 10th Periyar Street, Gandhi Nagar, Redhills, Chennai–52. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar Council with in ten days. C.Maria Vinnarasi

10 days of Publication of this notice and within three months there after. I, S.Kumar, S/o. D.Sekar, aged years, Presently residing No.1, Pilliyar Kovil Street, at No.1, Pii Metrukuppam, Nerkundram Tiruvallur, Chennai-600 107. Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days. \*\*\*\*

After 10 days of the Publication of this notice and within three months there after. Willin Illee months there alter, I, G.Pugazharasu, S/o.A.Gopal, aged 41 years, Presently residing at No.12A/1, North Street, Kattupparur Village, Konnankuppam Po, Vriddhachalam Tk Cuddalore Dist-606104 Intend having my enrollment as an Advocate moved before the bar council of Tamil Nadu, Bar council building, high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the Bar council with in ten days.

G.Pugazharasu

## **PUBLIC NOTICE**

of House, Ground and Premises bearing door Old No.4, New No. 7, Parthasarathy Swamy Street, Triplicane, Chennai-600 005 comprised in O.S.Nos.1846 & 1854, Re survey No. 2385/6 ad measuring an extent of 670 Sg.ft.. or thereabouts and the same was acquired by is grand father Ramaswamy Pillai by way of Partition deed vide document No.346/1923 dt. 12.03.1923 in the S.R.O Triplicane. On 29.06.2023 around 11.00 a.m he took xerox copy of Original Partition deed bearing doc.No. 346/1923 along with other related documents like Property tax receipts, Patta etc., in the Xerox Shop at Bharathi Salai, Near Sub Registrar office at Triplicane, kept in the Two wheeler and went to Zam Bazzar Market for Purchase of vegetables. After returning from the purchase I found missing of documents in the vehicle. The said Partition deed along with other documents is found. to be lost/misplaced. Any one who has a legal claim, right or interest on the said property shall inform the undersigned within 14 days from the date of this Notice at the following address. S.GOPALAKRISHNAN, M.A.B.L.,

G.RAJKUMARI.B.A.LLB. GK.VENKATESWARAN.M.A.B.L. ADVOCATES & NOTARY PUBLIC "LAKSHMI ILLAM" Old No. 56, New No. 111 KUTCHERY ROAD, MYLAPORE, CHENNAI - 600 004 CELL Nos: 9841440329/9444019329

### பொது அறிவிப்பு

சென்னை – 600 084, புரசைவாக்கம், பூந்தமல்லி ஹை ரோடு, பி11, முதல் தளம், அக்ஷயா 36 காரட், 190/950, என்ற முகவரியில் வசிக்கும் எனது கட்சிக்காரர் திருமதி நீதா ஹாஷ்காந்த் மேத்தா 17.11.1961 தேதியிட்ட எண். 6966/1961ஐக் கொண்ட தனது அசல் விற்பனைப் பத்திரத்தை இழந்துவிட்டார், அவருடைய தந்தை மறைந்த திரு. ஹர்ஷ்காந்த் ரரஜ்மல் மேத்தா, மிஸ்.வைலட் லெனோர் ப்ரன்னர் (1) மற்றும் திருமதி. சைலினா வில்லியன் (2) ஆகியோரிடமிருந்து வாங்கினார். ஏற்காடு தாலுக்கா ஏற்காடு கிராமத்தில் உள்ள ஏற்காடு கிராமத்தில் ச.எண். 129/2ல் 2.30 ஏக்கர் மற்று சு.எண். 129/3ல் 0.59 எக்கர் சொத்துகளை வாங்குவதற்காக 17.11.1961 அன்ற சேலத்தில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது சேலத்தில் உள்ள துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது, சேலம் மாவட்டம் தமிழ்நாடு. மேற்கூறிய ஆவணம் 26.05.2023 முதல் காணவில்லை. யாரேனும் சொத்தில் ஏதேனும் உரிமை, அல்லது ஆர்வம் இருந்தாலும், அல்லது மேலே உள்ள விற்பனைப் பத்திரத்தை யாராவது கண்டறிந்தால், இந்த பொது அறிவிப்பின் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞருக்குத் தெரிவிக்கவும். அவ்வாறு எந்தவித அறிவிப்பும் இல்லையெனில் சொத்து மீது யாருக்கும் எந்த உரிமையும் இல்லை அல்லது மேலே குறிப்பிடப்பட்ட அசல் விற்பனைப்பத்திரம் எவரிடமும் இல்லை என்பதாக முடிவுசெய்யப்படும்.

வி.பி.பிரேமலத

வழக்கறிஞ வழக்கறிஞ எண்.75, சட்ட அறை, சென்னை உயர்நீதிமன்றம், சென்னை 600 10 தொலைபேசி எண்: 99410 90881

என். 893 of 2014, விற்பனை ஒப்பந்த பத்திரம் 21.11.2014 தேதியிட்ட ஆவண எண். 1193 of 2014, விற்பனை ரத்து ஒப்பந்த பத்திரம் 24.07.2015 தேதியிட்ட ஆவண எண். 1878 of 2015 மற்றும் பவர் ஆஃப்அட்டர் விரத்து பத்திரம் 20.20.2016 தேதியிட்ட ஆவண என். 132 of 2016 ஜாயின்ட்-II, சார்பதிவாளர், மத்திய சென்னை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. மற்றும் திருதோட்டா ராமதாஸ் மற்றும் M/s. அனுவத் அசோசியேட்ஸ் இடையில் போடப்பட்ட கட்டுமான ஒப்பந்தம் ஆகிய அனைத்து ஆவணங்களும் காணாமல் போய்விட்டது. அனைத்து சீரிய முயற்சிகளுக்கு பிறகும் இந்த ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை. எவிறேம் இந்த அசல் ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை. எவிறேம் இந்த அசல் ஆவணங்களை கண்டுபிடிக்க இயலவில்லை. எவிறேம் இந்த அசல் ஆவணங்களை கங்கள் வசம் கைத்திருந்தால் அவர்கள் இந்த ஆவணங்களை கழே கையோப்பமிட்டுள்ளவரிடம் 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அல்லலது இந்த ஆவணங்களை பற்றிய தகவல்களை திறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் இந்த ஆவணங்கள் தொலைந்து விட்டது என்று உறுதி செய்யப்படும் என்று இதன் முலம் தெரியப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த சொத்தின் மீது யாடிற் எவ்வித உரிமையையும் கோட்டியிற்று. என்று இதன் மூலம் தெரியப்படுகிறது. உரிமையையும் கோர முடியாது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது

திரு.K.சிவசக்திவேல், வழக்கறிஞ எண். 25/2, புதிய பெத்தானியா நக 4வது தெரு, வளசரவாக்கம்,சென்னை - 600 087 அலைபேசி - 86376 28194

# **ஆ**ர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

CIN: L24298TN2009PLC072270

பதிவு அலுவலகம்: எண்.2, வடக்கு கிரசண்ட் ரோடு, தி. நகர், சென்னை Tel No: 044-6109 9999; Email Id: info@archeanchemicals.com Website: www.archeanchemicals.com

### 1 4வது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் தொலைதூர மின்வாக்களிப்பு அறிவிப்பு

வருடாந்தா பொதுக்கூட்டம்: வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை பரிவாத்தனை செய்ய ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (நிறுவனம் உறுப்பினர்களின் பதினான்காவது (14வது) வருடாந்திர பொதுக்கூட்டம் (ஏஜிஎம் அல்லது கூட்டம்) புதன்கிழமை, 26 ஜூலை 2023 அன்று காலை 10.30 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொளி காட்சி (VC) / பிற ஒலி ஒளி சாதங்கள் ('OAVM') மூலம் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தார வெளியிடப்பட்ட ஏப்ரல் 8, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண்கள் 1 4/2020, ஏப்ர 13, 2020 தேதியிட்ட 17/2020, மே 5, 2020 தேதியிட்ட 20/2020 மற்றும் இது தொடர்பாட்ட வெளியிடப்பட்ட சுற்றநிக்கைகள், சமீபத்திய டிசம்பர் 28, 2022 தேதியிட்ட 10/202: (இனிமேல் கூட்டாக 'கப்சிச சுற்றநிக்கைகள்' என குறிப்பிடப்படுகிறது), செக்குரிட்டக் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட முறையே மே 12 2020, ஜனவரி 15, 2021, மே 13, 2022 மற்றும் ஜனவரி 5, 2023 தேதியிட்ட சற்றறிக்கை எண்கள். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79. SEBI/HO/CFD/CMD2/CIB/P/2020/79. என்கள். SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/7/9. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11
SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/62 மற்றும் SEBI/HO/CFD/POD-2/P/CIR/2023/4 (ஒட்டு
மொத்தமாக செபி சுற்றறிக்கைகள் என குறிப்பிடப்படுகிறது)ன்படி, நிறுவனம்
பதிவாளர் மற்றும் பரியாற்ற முகவர்/ வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சக்
முகவரிகளை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு, 14வது வருடாந்திர பொதுக்கூட்ட
அறிவிப்பு மற்றும் 2022–23 ஆண்டு அறிக்கையை அணுகுவதற்கான அணுக இணைய் இணைப்பினை நிறுவனம் செவ்வாய்க்கிழமை, ஜூலை 4, 2023 அன்று மின்னணு
முறையில் அனுப்பி உள்ளது. அவர்களின் டிபி ஐடி மற்றும் கிளையன்ட் ஐடியைக்கும்.
2022–23 ஆண்டு அறிக்கை காகித முறையில் நிறுவனம் அனுப்பி வைக்கும்.

நிறுவனத்தின் 2022–23 ஆண்டு அறிக்கை, 14வது வருடாந்திர பொதுக்கூட்ட அநிவிப்பு மற்றும் விளக்க அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளம் www.archeanchemicals.com மற்றும் பங்குச் சந்தைகளின் இணையதளங்கள் அதாவது www.bseindia.com மற்றும் www.nseindia.comல் கிடைக்கிறது. இதன் நகல் லிங்க் www.bseindia.com மற்றும் www.nseindia.comல் கிடைக்கிறது. இதன் நகல் லிங் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் ('லிங்க் இன்டைம்') இணையதளம் Mitps://instavote.linkintime.co.inல் கிடைக்கும்.

தொலைதூர மின்வாக்களிப்பு:
நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 108, திருத்தப்பட்ட நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிதள், 2014ன் விதி 20 மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரடரில் ஆப் இந்தியாவினால் வெளியிடப்பட்ட பொதுக் கூட்டங்களுக்கான செயலகத் தரநிலை (55–2) மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள், 2015ன் விதி 4 மற்றும் ளமிக்க சுற்றநிக்கைகளுக்கு இணங்க, 14வது வருடாந்திர் பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை பரிவர்த்தனை செய்ய வருடாந்திர பொதுக்கூட்கத்தின்போது முன் தொலைதூர மின்வாக்களிக்கும் வசதியை உறுப்பினாகளுக்கு வழங்கு வதியை நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது. இதற்காக மின்னனு முறையில் வாக்களிக்கும் வசதிக்காக லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் விமிடெட்டை நிறுவனம் நிறுவனம் மகிழக்கான விரிவான வழிமுறைகள் 14வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பின் குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. உறுப்பினாகள் பின்வருவனவற்றைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

| தொலைதூர மின்வாக்களிக்கும் வசதி பின்வரும் காலகட்டத்தில் கிடைக்கும்: |                                      |  |
|--------------------------------------------------------------------|--------------------------------------|--|
| ிதாலைதூர மின்வாக்களிப்பு                                           | ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 23, 2023 அன்று |  |
| µவக்கம்                                                            | இத்திய நேரப்படி காலை 9.00 மணி முதல்  |  |
| )தாலைதூர மின்வாக்களிப்பு                                           | செவ்வாய்க்கிழமை, ஜூலை 25, 2023 அன்று |  |
| மடிவ                                                               | இக்கிய கோப்படி மாலை 5.00 மணி வரை     |  |

முடிவு இந்திய நேரப்படி மாலை 5.00 மணி வரை அதன் பிறகு வாக்களிப்பதற்கான தொலைதூர மின்வாக்களிப்பு தொகுதி லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் முடக்கப்படும். மேலும் உறுப்பினாக்கா குறிப்பிட்ட தேதி மற்றும் தேரத்திற்கு பின்னா் மின்னணு முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பி. புதன்கிழமை, ஜூலை 19, 2023 ("கட்ஆஃப் தேதி") நிலவரப்படி, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்னிட்டி பங்கு மூலதனத்தின் அவர்களின் பங்கின் விக்தத்தில் உறுப்பினா்கள் வாக்களிக்கும் உரிமைகள் இருக்கும். கூட்டம் முடித்த பதியும் ஏற்படுத்தப்படும் மற்றும் கூட்டம் முடித்த 15 நியிடங்களுக்கும் பிறகு முடக்கப்படும் மற்றும் கூட்டம் முடித்த 15 நியிடங்களுக்கும் பிறகு முடக்கள்படிய மூலம் ஏற்கனவே வக்களிக்கரதவர்கள். கூடடத்தின்போது தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படும் மற்றும், குகு தீர்மனத்தின் மீது உறுப்பினார்கள். தொலைதூர மின் வாக்களிக்கப்பட்டவுடன். அதைக் தொடர்ந்து மரிற்ற அனுமதிக்கப்பட மாட்டாது.கட்டஆப் தேதியின்படி உறுப்பினாகள் வின் பதிவேடு பயனுள் உரிமையாள்களின் பதிவேட்டில் பெயர் பதிவுகொக்கின் மதிவேட்டில் பெயர் பதிவுகையிய உறுப்பினாகள் வின் பதிவேடு பயனுள் உரிமையாள்களின் பதிவேட்டில் பெயர் பதிவுகையர் மின்வக்களிய்பு முலம் வாக்களித்த உறுப்பினாகள் களின் பதிவேட்டில் வெள்னனு முறைறுமில் கலந்து கொள்ளலாம் ஆனால் அத்தகைய தீரமானத்தின் மீது மீண்டும் வாக்களிக்க உரிக்கம் இன்னணு முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாரர்கள் மற்றும் கிடின்னனு முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாரர்கள் மற்றும் கிடிய்கணனு முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதார்கள் மற்றும்

உரிமை இல்லை.

கி. மின்னணு முறையில் பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்குதாரர்கள் மற்றும் திறுவனத்தின் பங்குகளைப் பெற்று. அறிவிப்பை அனுப்பிய பிறகு நிறுவனத்தின் உறுப்பினராகி. கட்ஆப் தேதியில் பங்குகளை வைத்திருப்பவர்கள். வருடாந்திர பெதுக்கூட்ட அறிவிப்பின் குறிப்புகளின் பாயிண்ட் 30 ல் குறிப்பிடப்பட்டுள்ள உள்நுழைவு செயல்முறையைப் பின்பற்றலாம். தொலைதார மின்வாக்களிக்கும் வசதிக்காக NSDL அல்லத செயல்முறையைப் பின்பற்றலாம். தொலைதார மின்வாக்களிக்கும் வசதிக்காக NSDL அல்லத சென்டால் டெபாசிட்டரி சர்வீச்சுஸ் இந்தியா) லிமிடெட் ('CDSL')டின் பதிவுசெய்யப்பட்ட DPகள் மூலம் வைத்திருக்கும் டீமேட் கணக்கின் தற்போதைய உள்நுழைவுச் சான்றுகளைப்

பயன்படுத்தியும் உறுப்பினர்கள் உள்நுழையலாம். டி. கட்ஆப் தேதியின்படி உறுப்பினராக இல்லாத ஒருவர், வருடாத்திர பொதுக்கூட் அறிவிப்பை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே கையாள வேண்டும். வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது/முன் தொலை மின்வாக்களிப்பு செயல்முறைகளை

வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது/முன் தொலை மின்வாக்களிப்பு செயல்முறைகளை நியாயமான மற்றும் வெளிப்படையான முறைமில் ஆய்வு செய்ய திரு ஆர். சதீஷ் குமார் பயிற்சி நிறுவனச் செயலாளர்கள். அவர்கள் ஆய்வு செய்பவராக நியமிக்கப்பட்டுள்ளார். வருடாந்திர் பொதுக்கூட்டம் மற்றும் மின்வாக்களிப்பு முறையில் கலந்துகொள்வு தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது சிக்கல்களுக்கு. உறுப்பினர்கள் உதவிப் பிரிகில் தீழ் instavole.linkintime.co.inல் உள்ள மின் வாக்களிப்பு பயனர் கையேட்டைப் பார்க்கலா அல்லது திரு. ராஜீவ் ரஞ்சன். உதவி துணைத்தலைவர். லிங்க்குன்டம் இந்தியா பிரைவே லியிடெட். சி–101, 247 பார்க். எல்பிஎஸ் மார்க், விக்ரோலி வெஸ்ட். மும்பை 400088 தொலைபேசி என்ன 022 49186270, மின்னஞ்சல் ரெய்.ரவாடு instance.inவ் அணுகலாம். உள்நுழைவு தொடர்பான ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு டிமேட் முறையிட்ட பத்திரங்களை கைத்திருக்கும் தனிப்பட்ட யக்குதாரர்களுக்கான உதவி மையம் டெபாசிட்ட அதாவது NSOL மற்றும் COSL டிமலம் அதுகலாம். பத்திரங்களை வைத்திருக்கும் தனிப்பட்ட பங்கு! அதாவது NSDL மற்றும் CDSL மூலம் அணுகலாம். உதவி மையம் விவரங்கள்

|  | NSDL உடன் டிமேட் முறையில்<br>பத்திரங்களை வைத்திருக்கும்<br>தனிப்பட்ட பங்குதாரர்கள் | உள்நுழைவதில் ஏதேனும் தொழில்நுட்பச்<br>சிக்கலை எதிர்கொள்ளும் உறுப்பினர்கள்.<br>evoting@nsdl.co.in என்ற முகவரியில்<br>கோரிக்கையை அனுப்புவதன் மூலம் NSDL உதவி<br>மையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது<br>022 4886 7000 மற்றும் 022 2499 7000 என்ற<br>எண்ணில் அழைக்கலாம். |
|--|------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
|  | CDSL உடன் டிமேட் முறையில்<br>பத்திரங்களை வைத்திருக்கும்<br>தனிப்பட்ட பங்குதாரர்கள் | உள்நுழைவதில் ஏதேனும் தொழில்நுட்பச்<br>சிக்கலை எதிர்கொள்ளும் உறுப்பினர்கள்,<br>helpdesk.evoting@cdslindia.com என்ற முகவரியில்<br>கோரிக்கையை அனுப்புவதன் மூலம் CDSL<br>உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்                                                               |

ரூ.2 மதிப்புள்ள சாதாரண பங்கிற்கு ரூ.2.50 ஈவுத்தொகையை பிரித்துரைத்திருப்பன உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வருடாத்திர பொதுக்கூட்டத்தி ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டால், திங்கட்கிழமை, ஜூலை 31, 2023 அன்று அல்லத

2023 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒவ்வொன்று அதற்குப் பிறகு, மூலத்தில் ('டிடிஎஸ்') வரி விலக்குக்கு உட்பட்டு செலுத்தப்படும். ஆர்க்கியன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டிற்கா